



வெளியிடுபவர்

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

திகதி

2021.01.19

நாணயக் கொள்கை மீளாய்வு: இல.1 - 2021

இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2021 சனவரி 18ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநிலை வைப்பு வசதி வீதத்தினையும் துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது. சபையானது 2020 காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பினைக் கருத்திற்கொண்டு, கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது. 2020 நவம்பரில் அறிவிக்கப்பட்டவாறு வங்கித்தொழில் சமூகத்தின் ஆலோசனையுடன் பரந்த அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு ஆதரவளிக்கும் பொருட்டு நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகள் துறைக்கென முன்னுரிமைத் துறை கடன்வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்துவதற்கு சபை தீர்மானித்தது.

உலகம் முழுவதும் கொவிட்-19 இன் பரவல் தொடர்ந்தமை பரந்தளவிலான பொருளாதார இடையூறுகளைத் தோற்றுவித்துள்ளதாயினும், தடுப்புமருந்துகள் பற்றிய அண்மைக்கால முன்னேற்றமானது உலகளாவிய பொருளாதார தோற்றப்பாட்டிற்கு நம்பிக்கையளித்துள்ளது

பல்வேறு அலைகள் மற்றும் மாறுபாடுகளில் கொவிட்-19 பரவல் மூலம் தோற்றுவிக்கப்பட்ட பொருளாதார இடையூறுகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் அநேகமான மத்திய வங்கிகளினாலும் பின்பற்றப்படுகின்ற தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கொவிட்-19 தடுப்புமருந்து பற்றிய அண்மைக்கால முன்னேற்றமானது உலகளாவிய பொருளாதார தோற்றப்பாட்டிற்கு நம்பிக்கையளிக்கின்றதாயினும், அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரங்களில் தடுப்புமருந்துகளின் மெதுவான நடைமுறைப்படுத்துகை சாத்தியமானது உலகளாவிய நோய்த்தொற்றுக்கு முந்திய மட்டங்களுக்கு நடவடிக்கைகள் விரைவாகத் திரும்பலடைவதை தடைப்படுத்தலாம்.

கொவிட்-19 பரவல் 2020இல் இலங்கையின் வளர்ச்சி எதிர்பார்க்கைகள் மீது தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாயினும், 2021 இற்கான தோற்றப்பாடு சாதகமாகக் காணப்படுகின்றது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்படுகின்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளுக்கமைவாக 2020இன் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் முறையே 1.7 மற்றும் 16.3 சதவீதங்களினால் சுருக்கமடைந்த இலங்கையின் பொருளாதாரம் 2020இன் மூன்றாவது காலாண்டில் மீட்சியடைந்து 1.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. எனினும்,

கொவிட்-19இன் இரண்டாம் அலை தோற்றம்பெற்றமை 2020இன் 4ஆம் காலாண்டின் உத்வேகத்தினை மந்தமடையச் செய்திருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, 2020 இல் பொருளாதாரம் ஏறத்தாழ 3.9 சதவீதத்தினால் சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறிருப்பினும் அரசாங்கம், மத்திய வங்கி என்பன மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இதுவரையில்லாத கொள்கைத் தூண்டல் வழிமுறைகள், அதிகரித்த உள்நாட்டு பொருளாதார எண்ணப்பாங்குகள் என்பன மூலம் துணையளிக்கப்பட்டு உலகப் பொருளாதாரத்தின் மேம்படுகின்ற எதிர்பார்க்கக்கூடாது ஒருங்கிணைந்து பொருளாதாரம் 2021இல் மீட்சியடைவதற்கு சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் வெளிநாட்டுத் துறையானது பொருத்தமான கொள்கை வழிமுறைகளின் ஆதரவுடன் தாக்குப்பிடிக்கத்தக்கதாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

சென்மதி நிலுவை மீதான உலகளாவிய நோய்த்தொற்றின் பாதகமான தாக்கத்திலிருந்து பாதுகாப்பளித்து வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் சுருக்கமடைந்த அதேவேளை 2020இன் இரண்டாம் காலாண்டு முழுவதும் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் மீட்சியடைந்தன. வர்த்தகப் பற்றாக்குறையானது, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020 இல் ஐ.அ.டொலர் 2.0 பில்லியனுக்கும் மேல் சுருக்கமடைந்துள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது. 2020 திசம்பரில் வரலாற்றிலேயே உயர்வான பணவனுப்பல் பெறுகையொன்றுடன் தொழிலாளர் பணவனுப்பல்கள் 2020இல் ஐ.அ.டொலர் 7.1 பில்லியனுக்கு 5.8 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்துள்ளது. இவ் அபிவிருத்திகளுடன் வெளிநாட்டு நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை, 2020இல் கணிசமானளவு சுருக்கமடைந்துள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட வழிமுறைகள் 2021இல் வெளிநாட்டுத் துறையினை மேம்படையச் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடுமையான சுகாதார வழிமுறைகளின் கீழ் சுற்றுலாப் பயணிகள் வருகைகளுக்காக நாட்டை மீண்டும் திறத்தல், எதிர்வரவுள்ள காலப்பகுதியில் வெளிநாட்டுத் துறை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு உதவக்கூடும். 4.3 மாதங்களைக் கொண்ட இறக்குமதிக்கு போதுமானதாக 2020 இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 5.7 பில்லியனாக மதிப்பிடப்பட்டிருந்தன. எதிர்ப்புமிக்க உலகளாவிய சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டிற்கு நிதியியல் உட்பாய்ச்சலுக்கான வாய்ப்புக்களை கண்டறிவதை அரசாங்கமும் மத்திய வங்கியும் தொடர்ந்தும் முன்னெடுத்த அதேவேளை இது தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணைத்தரப்புடனான கலந்துரையாடல்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கண்டுள்ளன.

நாணய தளர்த்தல் வழிமுறைகளின் ஊடுகடத்தலைப் பிரதிபலித்து 2020இல் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கி சீர்செய்யப்பட்டதுடன் குறைந்த வட்டிவீதக் கட்டமைப்பு தொடர்ந்தும் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய தொற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் நோக்குடன் மத்திய வங்கி 2020இல் இது வரையில்லாத மட்டங்களுக்கு அதன் நாணயக் கொள்கை நிலையினை தளர்த்தியது. இதற்கு பதிலிறுத்தி, சந்தை வைப்பு மற்றும் கடன்வழங்கல் வீதங்கள் இரண்டும் 2020இல் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்தன. அநேகமான சந்தை வட்டி வீதங்கள் ஒற்றை இலக்க மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, அவற்றில் சில வரலாற்றிலேயே அவற்றின் குறைந்த மட்டங்களை அடைந்தன. வைப்பு வீதங்கள் மேலும் வீழ்ச்சியடைவதற்கு எதிர்பார்க்கப்படாத போதிலும் உள்நாட்டு பணச் சந்தையில் உயர்ந்தளவிலான மிகைத் திரவத்தன்மை மட்டங்கள், சந்தை கடன்வழங்கல் வீதங்களின் கீழ்நோக்கிய சரிப்படுத்தலுக்கு போதிய இடமளித்ததன் மூலம் பொருளாதாரத்திற்கு குறைந்த செலவு நிதியங்களை வழங்குகின்றது.

2020இன் பிந்திய பகுதியில் அவதானிக்கப்பட்ட பணம் மற்றும் கொடுகடன் வழங்கலில் விரிவடைதலானது தொடர்ச்சியாக நிலவுகின்ற வட்டி வீதங்கள் மூலம் துணையளிக்கப்பட்டு தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், பொருளாதார மந்தமான நிலைமையினை கருத்திற்கொள்கையில் குறிப்பிடத்தக்க பணவீக்க அழுத்தங்கள் இடம்பெறும் சாத்தியம் காணப்படவில்லை.


கொவிட்-19இன் இரண்டாம் அலையின் தாக்கத்திற்கு மத்தியில், மத்திய வங்கியினால் பின்பற்றப்பட்ட கொள்கை தளர்த்தல் வழிமுறைகள் மூலம் துணையளிக்கப்பட்டு தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் 2020இன் இரண்டாம் அரைப்பகுதியின் போதும் தொடர்ந்தும் விரிவடைந்தது. அதேவேளை, அரசாங்கத் துறைக்கான கொடுகடனில் கணிசமான அதிகரிப்பின் மூலம் தூண்டப்பட்டு ஒட்டுமொத்த உள்நாட்டு கொடுகடன் கணிசமானளவு விரிவடைந்தது. அதிகரித்த உள்நாட்டு கொடுகடன் தாக்கத்தினைப் பிரதிபலித்து விரிந்த பண (M_{2b}) வளர்ச்சியானது உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைக்குத் துணையளிப்பதற்கு போதிய திரவத்தன்மையினை வழங்கி 2020இல் தொடர்ந்தும் தூரிதமடைந்தது. பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளுக்கும்மான கொடுகடனானது மேம்பட்ட முதலீட்டு எண்ணப்பாங்கு அத்துடன் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட மீட்சி மூலம் தூண்டப்பட்டு கடன்வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சி, குறைவான வட்டி வீதங்களில் விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் என்பவற்றுடன் கொடுகடனுக்கான அதிகரிப்புடன் இணைந்து 2021இல் வேகமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முதன்மைப் பணவீக்கம் அண்மைய காலத்தில் மந்தமடைந்து காணப்படுவதற்கு எறிவுசெய்யப்படுவதுடன் உள்நாட்டு வழங்கல் நிலைமைகளில் மேம்பாடுகள் நிலையான அடிப்படையொன்றில் விலை அழுத்தங்களை தளர்த்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கம் 2020 காலப்பகுதியில் 4-6 சதவீதம் கொண்ட இலக்கிடப்பட்ட வீச்சினுள்ளேயே அநேகமாகக் காணப்பட்டது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கம் பொருளாதாரத்தில் மந்தமடைந்த ஒன்றுசேர்ந்த கேள்வி அழுத்தங்களைப் பிரதிபலித்து குறைவாகக் காணப்பட்டது. அதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மை மற்றும் மையப் பணவீக்கம் என்பனவும் குறிப்பாக 2020 இறுதியில் மந்தமடைந்த மட்டங்களில் காணப்பட்டன. உலகளாவிய நோய்த்தொற்றின் மூலம் தூண்டப்பட்ட பலவீனமான உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமைகளுடன் அண்மைய காலத்தில் பணவீக்கமானது குறைவாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், முக்கிய கொள்கைத் தூண்டல் அத்துடன் வெளிநாட்டு நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடு என்பன மூலம் துணையளிக்கப்பட்டு உள்நாட்டு திரண்ட கேள்வி நிலைமைகளில் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுத்தல் மூலம் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் சிறிய காலத்திற்கு தூரிதமடையக்கூடும். எவ்வாறாயினும், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வளர்ச்சி சார்பான கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புகள் மூலம் பரந்தளவில் துணையளிக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு வழங்கல் நிலைமைகளுக்கான மேம்படுத்தல்கள் எதிர்வரவுள்ள காலங்களில் கேள்வியினால் தூண்டப்படும் விலை அழுத்தங்களை இல்லாமலாக்கக்கூடும்.

வரைபடம்: 01

கொ.நு.வி. சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட காலாண்டு சராசரி முதன்மைப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு, %)



மூலம்: இலங்கை மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

குறிப்பு: ஒரு எதிர்வுகூறலானது ஒரு வாக்குறுதியோ அல்லது கடப்பாடோ அல்ல.

வீச்சு வரைபடமானது படிப்படியாக மங்கலடைகின்ற நிறங்களுடைய நம்பக இடைவெளிகளைப் பயன்படுத்தி அடிப்படை எறிவுப் பாதையைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மையைத் தெளிவுபடுத்துகின்றது. எறிவானது 2021 சனவரியில் எதிர்வுகூறல் வட்டத்தின் போது கிடைக்கத்தக்கதாகவிருந்த தரவுகள் மற்றும் எடுகோள்கள் மற்றும் பகுத்துணர்வுகளையும் பிரதிபலிக்கிறது.

வரைபடத்தில் காட்டப்பட்ட நம்பக இடைவெளிகள் நடுத்தர காலத்தில் பணவீக்கம் தளம்பலடையக்கூடிய பெறுமதிகளின் வீச்சுக்களைக் குறிக்கின்றது. விசேடமாக, கடும்பச்சை நிறத்தினால் நிறந்தீட்டப்பட்ட பரப்பு 50 சதவீத நம்பக இடைவெளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உண்மையான பணவீக்கம் இந்த இடைவெளிக்குள் இருப்பதற்கு 50 சதவீத நிகழ்தகவு இருப்பதனைக் குறிக்கின்றது. நம்பக இடைவெளிகள் நீண்ட காலப் பரப்பெல்லையில் பணவீக்கத்தினை எதிர்வுகூறுவதிலுள்ள அதிகரித்த நிச்சயமற்ற தன்மையைக் காட்டுகின்றது.

கொள்கை வீதங்கள் நடப்பு மட்டங்களில் பேணப்படுவதுடன் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர மட்ட தொழில்முயற்சித் துறைக்கான முன்னுரிமைத் துறைக் கடன்வழங்கல் இலக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

மேலே எடுத்துக்காட்டப்பட்ட தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டப் பொருளாதார அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, நாணயச் சபையானது, தற்போதைய நாணயக் கொள்கை நிலை பொருத்தமானதெனக் கருதியது. அதற்கமைய, சபையானது மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்குத் தீர்மானித்தது. மேலும், எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார புத்துயிரளித்தலுக்கு ஆதரவளித்து நாணயச் சபையானது பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகக் காணப்படுகின்ற நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர மட்ட தொழில்முயற்சிகள் துறையினை ஊக்குவிப்பதற்கான தேவையினை வலியுறுத்தியது. எனவே, சபையானது வங்கித்தொழில் சமூகத்தின் ஆலோசனையுடன் நுண்பாக, சிறிய மற்றும் நடுத்தர மட்ட தொழில்முயற்சிகள் துறைக்கென முன்னுரிமைத் துறைக் கடன்வழங்கல் இலக்குகளை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்தது.

மத்திய வங்கியானது உள்நாட்டு மற்றும் உலகளாவிய பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளைத் தொடர்ந்தும் கண்காணிக்குமென்பதுடன் பொருளாதாரம் அதன் உண்மையான உயர்வளர்ச்சிப் பாதையின் சாத்தியத்திற்கு உடனடியாக திரும்புகின்ற அதேவேளை அதன் நெகிழ்ச்சிமிக்க பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் கீழ் இலக்கிடப்பட்ட 4-6 சதவீத வீச்சில் பணவீக்கத்தினைப் பேணுகின்றது என்பதனை உறுதிசெய்வதற்கு மேலும் பொருத்தமான வழிமுறைகளையும் மேற்கொள்ளும்.

நாணயக் கொள்கை தீர்மானம்: கொள்கை வீதங்கள் மற்றும் நியதி ஒதுக்கு வீதங்கள் மாற்றமடையவில்லை	
துணைநில் வைப்பு வசதி வீதம்	4.50%
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	5.50%
வங்கி வீதம்	8.50%
நியதி ஒதுக்கு விகிதம்	2.00%

தகவல் குறிப்பு:

மெய்நிகர் நாணயக் கொள்கை ஊடக மாநாடு ஷூம் (Zoom) ஊடக 2021 சனவரி 19 அன்று மு.ப 11.00 மணிக்கு இடம்பெறும் என்பதுடன் முகநூல் ஊடக நேரலைக் காணொளியாக இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2021 மார்ச் 04 நாளன்று வெளியிடப்படும்.

தரவு இணைப்புக்கள்:

அட்டவணை 01: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (தற்காலிகமானவை)

பொருளாதார நடவடிக்கைகள்	ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்								
	2019					2020			
	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	நான்காம் காலாண்டு	வருடாந்தம்	முதலாம் காலாண்டு	இரண்டாம் காலாண்டு	மூன்றாம் காலாண்டு	முதல் ஒன்பது மாதங்கள்
வேளாண்மை	5.0	1.5	1.0	-4.1	0.6	-6.2	-5.9	4.3	-2.5
கைத்தொழில்கள்	3.9	1.6	3.5	1.4	2.7	-7.8	-23.1	0.6	-9.5
பணிகள்	3.7	0.7	2.1	2.7	2.3	3.1	-12.9	2.1	-2.6
மொ.உ.உற்பத்தி	3.7	1.1	2.4	2.0	2.3	-1.7	-16.3	1.5	-5.3

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 02: பணவீக்கம்

மாதம்		மே 20	யூன் 20	யூலை 20	ஓகத் 20	செத் 20	ஓத் 20	நவெ 20	திசெ 20
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு மாற்றம்) %	கொடுவிச(2013=100)	4.0	3.9	4.2	4.1	4.0	4.0	4.1	4.2
	தேடுவிச(2013=100)	5.2	6.3	6.1	6.2	6.4	5.5	5.2	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு மாற்றம்) %	கொடுவிச(2013=100)	2.9	3.1	3.2	3.2	2.9	3.0	3.0	3.5
	தேடுவிச(2013=100)	3.7	4.4	4.5	4.6	4.8	4.5	4.5	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அட்டவணை 03: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டிற்கு ஆண்டு % மாற்றம்				
	யூலை 20	ஓக 20	செத் 20	ஒத் 20	நவெ 20	யூலை 20	ஓக 20	செத் 20	ஒத் 20	நவெ 20
ஒதுக்குப் பணம்	879	880	891	928	936	-1.1	-3.7	-2.5	2.2	1.9
விரிந்த பணம் (M _{2b})	8,507	8,692	8,870	9,017	9,136	15.7	17.5	19.2	20.9	22.3
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(2)	32	(66)	(247)	(281)	-101.6	-71.6	-151.9	-313.7	-390.1
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	8,509	8,660	8,936	9,264	9,417	17.5	18.9	22.1	26.2	27.7
அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன்	3,734	3,781	3,980	4,261	4,360	38.1	37.4	45.7	56.2	61.4
அரசு கட்டுத்தாபனங்களுக்கான கொடுகடன்	983	1,023	1,018	1,003	1,011	34.7	37.0	34.8	27.1	25.9
தனியார் துறைக்கான கொடுகடன்	5,830	5,909	5,996	6,055	6,097	4.2	5.2	5.8	6.4	6.2
விரிந்த பணம் (M ₄)	10,432	10,638	10,860	11,049	11,194	14.9	16.5	17.9	19.5	20.8

மூலம்: இலங்கை மத்திய வங்கி

அட்டவணை 04: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	பூலை 20 முடிவில்	ஓகத் 20 முடிவில்	செத் 20 முடிவில்	ஓத் 20 முடிவில்	நவெ 20 முடிவில்	திசெ 20 முடிவில்	2021 சன 18இல் உள்ளவாறு
மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்							
துணைநிலை வைப்பு வசதி வீதம்	4.50	4.50	4.50	4.50	4.50	4.50	4.50
துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்	5.50	5.50	5.50	5.50	5.50	5.50	5.50
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவீதம்	4.53	4.53	4.53	4.53	4.54	4.55	4.55
திறைசேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரசு சந்தை)							
91-நாள்	4.59	4.56	4.51	4.57	4.64	4.69	4.70
182-நாள்	4.68	4.68	4.64	4.69	4.76	4.80	4.78
364-நாள்	4.86	4.89	4.89	4.96	5.00	5.05	5.02
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	7.47	6.66	6.19	5.85	5.83	5.81	5.88 (அ)
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	12.29	11.84	11.21	10.82	10.55	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	9.85	9.12	8.82	8.73	8.71	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	7.16	6.74	6.44	6.23	6.01	5.80	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	8.69	8.26	7.90	7.59	7.37	7.14	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	5.78	5.49	5.31	5.10	4.96	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	5.96	5.66	5.46	5.25	5.07	-	-

(அ) 2021 சனவரி 15இல் முடிவடையும் வாரத்திலானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி